

பிரதேச அபிவிருத்தி வங்கி - 2013

பிரதேச அபிவிருத்தி வங்கியின் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக்கூற்று மற்றும் அத்திகதியில் முடிவுற்ற ஆண்டிற்கான வருமானக் கூற்று, விபரமான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் குறிப்பிடத்தக்க கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2013 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 (1) ஆம் பிரிவு மற்றும் 2008 இன் 41 ஆம் இலக்க பிரதேச அபிவிருத்தி வங்கி அதிகாரச்சட்டத்தின் 33 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந் நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந் நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏ 1000-1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். ஒழுக்க நெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வு சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் வங்கியின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி வங்கியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக கருத்தில் கொள்ளவில்லை. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்ககொல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.4 கூட்டிணைக்கப்பட்ட தகவல்கள்

2010 மே 01 இல் 2008 இன் 41 ஆம் இலக்க பிரதேச அபிவிருத்தி வங்கி அதிகாரச் சட்டத்தின் கீழ் கந்தூரட்ட, ஊவா, ரஜரட்ட மற்றும் ருகுண அபிவிருத்தி வங்கிகளின் செயற்பாடுகள் ஒன்றிணைக்கப்பட்டு பிரதேச அபிவிருத்தி வங்கியினை உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் 06 பிராந்திய அபிவிருத்தி வங்கிகளிடமிருந்து சொத்துக்களும் பொறுப்புக்களும் மாற்றப்பட்டிருந்தன.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 அபிப்பிராயம்

2013 திசம்பர் 31 இல் உள்ளவாறான பிரதேச அபிவிருத்தி வங்கியின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிசார் செயலாற்றல் மற்றும் அதன் காசுப்பாய்ச்சல் என்பவற்றினை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கமைய நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.2.1. கணக்கீட்டுக் குறைபாடுகள்

(அ) முதலீட்டு நிதியக் கணக்கின் செயற்பாடுகளில் அனுமதியளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகள் மற்றும் அனுமதியளிக்கப்பட்ட விசேட வங்கிகள் என்பவற்றிற்கு இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம், முதலீட்டு நிதியை பயன்படுத்தி வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் ஒவ்வொரு கடன் வகுதியில் நிலுவையாகவிருந்த மொத்த தொகை, வட்டி வீதம் மற்றும் கடன் கடனிறுக்கும் காலம் என்பன நிதிக் கூற்றுக்களிற்கு குறிப்புக்களாக காட்ட வேண்டியிருந்தது.

2011 இலிருந்து, வங்கியானது கடன்கள் வழங்குவதற்கு முதலீட்டு நிதியக் கணக்கிலிருந்து ரூபா 961,314,656 தொகை பயன்படுத்தப்பட்டிருந்தது. இருந்த போதிலும் இது தொடர்பில் நிதிக்கூற்றுக்களில் எதுவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

(ஆ) மேற்குறிப்பிட்ட வழிகாட்டல்களின் அடிப்படையில் செய்யப்பட்ட கணிப்பீட்டின் பிரகாரம், 2013 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்காக முதலீட்டு நிதியக் கணக்கிற்கு மாற்றுவதற்கு தேவைப்பட்ட மொத்த நிதியம் ரூபா 259,066,092 ஆக இருந்தது. எவ்வாறாயினும், வங்கியானது ரூபா 223,797,289 மாத்திரமே மாற்றியிருந்ததுடன் 2013 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்காக தேவைப்பட்ட தொகையில் ரூபா 35,268,803 தொகை குறைத்து மாற்றப்பட்டிருந்தது. இதன் விளைவாக, நிறுத்தி வைத்த உழைப்புகள் மற்றும் முதலீட்டு நிதிய மீதிகள் முறையே அதே தொகைகளால் அதிகரித்தும் குறைத்தும் காட்டப்பட்டிருந்தது.

2.3 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட இணங்காமைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள்
முதலியவற்றுக்கான தொடர்பு

இணங்காமை

(I) 2010/10 ஆம் இலக்க அபிவிருத்திக்
கடன் சுற்றறிக்கை
பந்தி 7.3

(i) 18 கரட்டிற்கு குறைந்த நகைகளை ஏற்றுக்கொள்வதற்கு வரையறைகள் இருப்பினும், வங்கியானது பல சந்தர்ப்பங்களில் 18 கரட்டிற்கு குறைவாக இருந்த நகைகளை அடகு பிடிக்க எடுத்திருந்ததென்பது அவதானிக்கப்பட்டது. அத்தகைய நகைகளின் பெறுமதி ரூபா 7,106,900 ஆக இருந்தது.

பந்தி 17.2

(ii) பல கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணத்திற்கு வங்கி உத்தியோகத்தர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ரூபா 395,450 அடகுபிடித்தல் முற்பணத்திற்காக பதுளைக் கிளையால் சாதாரண நிறை கழித்தல் பிரயோகிக்கப்பட்டிருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது.

பந்தி 14.3

வங்கியானது அடகுவைத்தல் விடயங்கள் தொடர்பில் காலாண்டு அடிப்படையில் பௌதீக மெய்மையாய்வை நடாத்துவதற்கு தவறியிருந்தது.

(II) 2011 திசெம்பர் 23 ஆந் திகதிய
2011/13 ஆம் இலக்க நிதிச்
சுற்றறிக்கை

சகல செற்பாடற்ற கணக்குகளை செயற்படு கணக்குகளிற்கு மாற்றுவதற்கு வாடிக்கையாளர் பெற்றுக்கோடல்களிற்கு அறிவித்தலொன்று வெளியிடப்பட வேண்டும், அவ்வாறில்லாமல், மிகக் குறைந்த வைப்புத் தொகையைவிட அதிகமான சேவைக் கட்டணமொன்று செயற்பாடற்ற கணக்குகளிற்கு சாட்டுதல் செய்யப்பட்டிருந்தது.

3. நிதிசார் மீளாய்வு

3.1 நிதிசார் விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின்படி, 2013 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வங்கியின் செயற்பாடுகள் நிதி விளைவுகள் ரூபா 243,793,906 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான வரிக்குப் பிந்திய தேறிய இலாபம் ரூபா 545,490,730 உடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டிற்கான நிதிசார் விளைவுகளில் ரூபா 304,696,824 அல்லது 56 சதவீதம் வீழ்ச்சியைக் காட்டுகின்றன.

மேற்குறிப்பிட்ட வீழ்ச்சிக்கான பிரதான காரணங்கள் கீழே தரப்படுகின்றன.

கீழே பகுப்பாய்வு செய்யப்பட்டவாறு, 2013 ஆம் ஆண்டிற்கான வட்டி வருமானம் மற்றும் வட்டிச் செலவினம் முறையே பதினைந்து சதவீதம் மற்றும் இருபத்தியொன்பது சதவீதத்தால் அதிகரித்திருந்த அதேநேரம் வட்டியல்லா வருமானம் (தேறிய) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது பதின்மூன்று சதவீதத்தால் குறைவடைந்திருந்தது. ஆளணிக் கிரயம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது எட்டு சதவீதத்தால் அதிகரித்திருந்தது. கடன்களிற்கான இழப்புக் கட்டணங்கள் மற்றும் ஏனைய நட்டங்கள் அடகு முற்பணங்கள் மீதான மூலதன நட்டங்களிற்காக ரூபா 348,787,046 ஆன விசேட ஏற்பாடுகள் வழங்கப்பட்டதன் காரணமாக 291 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

விடயம்	2013	2012	முரண்	
	ரூபா மில்	ரூபா மில்	ரூபா மில்	%
வட்டி வருமானம்	10,441	9,049	1,392	15.38
வட்டிச் செலவினம்	(5,939)	(4,612)	(1,327)	28.77
தேறிய வட்டி வருமானம்	4,502	4,437	65	1.46
வட்டியல்லா வருமானம் (தேறிய)	480	419	61	14.56
மொத்த செயற்பாட்டு வருமானம்	4,982	4,856	126	2.59
கடன்கள் மற்றும் ஏனைய நட்டங்களிற்கான இழப்புக் கட்டணங்கள்	(547)	(10)	(537)	5,370.00
தேறிய செயற்பாட்டு வருமானம்	4,435	4,846	(411)	(8.48)
பதவியணியினர் கிரயம்	(2,699)	(2,489)	(210)	8.44
ஏனைய செலவு	(1,049)	(865)	(184)	21.27
பெறுமதி சேர் வரிக்கு முன்னரான செயற்பாட்டு இலாபம்	687	1,492	(805)	(53.95)
பெறுமதி சேர் வரி	(290)	(426)	136	(31.92)
வரிக்கு முன்னரான இலாபம்	397	1,066	(669)	(62.76)
வரிச் செலவினம்	(156)	(521)	365	(70.06)
ஆண்டிற்கான வரிக்குப் பிந்திய இலாபம்	241	545	-304	(55.78)

3.2 பகுப்பாய்வு ரீதியான நிதிசார் மீளாய்வு

3.2.1 நிதியக்கிரயம் மற்றும் அவற்றின் பெறுபேறு

கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் நிதிக் கூற்றுக்களின் பிரகாரம், 2013 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்கான நிதிக் கிரயம் மற்றும் பெறுபேறு நலன்கள் அட்டவணையில் தரப்படுகின்றன.

விடயம்	2013			2012		
	சராசரி மீதி	கிரயம்/ வருமானம்	வீதம்	சராசரி மீதி	கிரயம்/ வருமானம்	வீதம்
	ரூபா.'000	ரூபா.'000	%	ரூபா.'000	ரூபா.'000	%
வைப்புக்கள்						
சேமிப்புகள்	22,492,183	900,907	4.01	20,116,494	758,256	3.8
நிலையான / சான்றிதழ் வைப்புக்கள்	36,156,783	4,607,587	12.74	30,315,563	3,502,796	11.6
மொத்த வைப்புக்கள்	58,648,966	5,508,494	9.39	50,432,057	4,261,052	8.4
கடன்பெறல்கள்						
மீள்நிதியிடப்பட்ட கடன்கள்	5,903,403	262,271	4.44	3,723,106	180,144	4.8
ஏனைய கடன் கடன்பெறல்கள்	1,378,230	168,011	12.19	1,881,448	171,182	9.1
கடன்பெறல்கள்	7,281,633	430,282	5.91	5,604,554	351,326	6.3
ஆயத்தப்படுத்தல் நிதிக் கிரயம் (மூலதனத்தின் நிறையிடப்பட்ட சராசரி கிரயம்)	65,930,599	5,938,776	9.01	56,036,611	4,612,378	8.2
ஏனைய பொறுப்புக்கள்	3,625,624	-	-	4,397,576	-	-
மூலதனம்	1,099,400	-	-	1,099,400	104,654	9.5
ஒதுக்கங்கள்	3,158,299	-	-	3,209,284	-	-
கழி :						
ஏனைய சொத்துக்கள்	2,398,289			3,559,373	-	-
நிதிக் கிரயம்	71,415,633	2,699,190	3.78	61,183,496	3,353,828	5.5
மேந்தலைக் கிரயம்	71,415,633	1,016,078	1.42	61,183,496	186,117	0.3
மொத்த மூலதனம்	71,415,633	9,654,044	13.52	61,183,496	8,256,977	13.5
கடன் பிரிவு	57,612,758	8,577,987	14.89	50,433,464	7,854,058	15.6
முதலீடுகள்	13,802,875	1,862,946	13.5	10,750,032	1,195,088	11.1
நிதிசார் விளைவுகள்	71,415,633	10,440,933	14.62	61,183,496	9,049,146	14.8

வருமான எல்லை	71,415,633	786,889	1.1	61,183,496	792,169	1.3
கட்டற்ற வருமானம்	வேறு 71,415,633	479,924	0.67	61,183,496	595,603	1.0
வருமான எல்லை	71,415,633	1,266,813	1.77	61,183,496	1,387,772	2.3
வரி	71,415,633	445,996	0.62	61,183,496	946,936	1.5
தேறிய எல்லை	71,415,633	820,817	1.15	61,183,496	440,836	0.7

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

- (அ) பிரதானமாக வைப்புக்கள் 16 சதவீதத்தால் அதிகரித்தமை காரணமாக பிரதானமாக முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 2013 இல் வைப்புக் கிரய வீதமானது 12 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.
- (ஆ) 2013 இல் கடன் பெறல்கள் 30 சதவீதத்தால் அதிகரித்திருந்த போதிலும் கடன் பெறல் கிரய விகிதம் ஏனைய கடன்பெறல்களுடன் ஒப்பிடும் போது 59 சதவீதத்தால் கடன் மீளளிப்பின் அதிகரிப்பின் காரணமாக 6 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது.
- (இ) மேற்குறிப்பிட்ட கூட்டுமொத்த விளைவால், மூலதன நிறையிடப்பட்ட சராசரிக் கிரயம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது கடன் சுழற்சி 2013 இல் 10 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

3.2.2 குறிப்பிடத்தக்க விகிதங்கள்

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்கான வங்கியின் முக்கியமான சில விகிதங்கள் கீழே தரப்படுகின்றன.

குறிகாட்டி	துறை நியம விகிதம் (அனுமதியளிக் கப்பட்ட விசேட வங்கி)	உள்ளபடியானது	
		2013	2012
இலாபத்தன்மை விகிதம்			
தேறிய இலாப விகிதம்	16%	3.61%	11.21%
தேறிய வட்டி எல்லை	2%	5.92%	6.65%
வட்டி வருமானத்திற்கான தேறிய வட்டிக் கிரயம்	28%	43.12%	49.03%
மொத்த வருமானத்திற்கான வட்டியல்லா வருமானம்	12%	5.04%	4.89%
வட்டி வருமானத்திற்கான வட்டிச் செலவினம்	72%	56.88%	48.48%

மொத்த தேறிய வட்டி வருமானத்திற்கான மேந்தலைச் செலவினம்	66%	37.09%	20.76%
செயற்பாட்டு செலவினத்திற்கான பதவியணியினர் கிரயம்	54%	72.01%	74.20%
சாரசரிச் சொத்திற்கான வருவாய்	2%	0.54%	1.66%
உரிமை மூலதனத்திற்கான வருவாய்	16%	5.84%	12.41%
ஒரு பங்கிற்கான உழைப்பு (ரூபா)	-	2.19	4.96
உருவாக்கல் விகிதம்			
(i) உரிமை மூலதனம் : மொத்தச் சொத்துக்கள்	10.71:1	19.12:1	15.66:1
(ii) உரிமை மூலதனம் : கடன்கள்	1.30:1	2.06:1	1.38:1
மூலதனம் போதியமை விகிதம்			
(i) கட்டம் I	22	9.62	10.30
(ii) கட்டம் II	20	9.21	10.61
திரவச் சொத்துக்கள் விகிதம்			
திரவச் சொத்து விகிதம்	67%	25.51%	23.30%

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

- (அ) மூலதன போதிய விகிதம் தவறான கணிப்பீடு காரணமான 10 சதவீத ஆகக்குறைந்த தேவையை விட கீழே இருந்ததுடன் பின்னர் 10.2 சதவீதமாக சீராக்கப்பட்டிருந்தது.
- (ஆ) வங்கியானது 2 சதவீதத்தின் சராசரி அனுமதியளிக்கப்பட்ட விசேட வங்கி விகிதத்துடன் ஒப்பிடும் போது 2013 திசம்பர் 31 இல் உள்ளவாறு 5.92 சதவீத உயர்ந்த வட்டி எல்லையை அறிக்கையிட்டிருந்தது. வங்கியினுடைய தேறிய எல்லை சகல செயற்பாட்டுச் செலவினங்களையும் கழித்த பின்னர் 0.7 சதவீதமாக உள்ளது.
- (இ) வங்கியின் மொத்த வருமானத்திற்கு வட்டியல்லா வருமானத்தின் பங்களிப்பு 5.04 சதவீதத்தின் சராசரி அனுமதியளிக்கப்பட்ட விசேட வங்கி விகிதம் 12 சதவீதத்துடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்களவு குறைவாக உள்ளது. ஆகவே, வங்கியானது வட்டி வருமானத்தில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டியதுடன் வட்டி வீதங்களை மாற்றுவதற்கு முன்வரவேண்டும்.

- (ஈ) 2013 இல் வங்கியியல் தொழில் பகுப்பாய்வின் பிரகாரம், வங்கியானது 54 சதவீதத்தின் சராசரி அனுமதியளிக்கப்பட்ட விசேட வங்கி விகிதத்துடன் ஒப்பிடும் போது 72 சதவீதமாக இருந்த மொத்தச் செலவினங்களில் ஆளணிக் கிரயம் உயர்ந்த விகிதத்தை பதிவுசெய்திருந்தது (வட்டிச் செலவினம் மற்றும் கட்டணம் மற்றும் தரகுச் செலவினம் நீங்கலாக).

3.2.3 வங்கியின் முதிர்வு கண்ணோட்டம்

2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறு வங்கியின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் கண்ணோட்டத்தின் பகுப்பாய்வானது மொத்த நீண்டகாலப் பொறுப்புக்கள் மொத்தப் பொறுப்புக்கள் சொத்துக்களைவிட மிக அதிகமாக உள்ளதுடன் 2013 திசெம்பர் 31 இல் 3 முதல் 5 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளிற்கு மேல் நீண்டகால திரவத் தன்மை இடைவெளி முறையே ரூபா 1,347,651,816 மற்றும் ரூபா 8,294,168,941 ஆக இருந்ததென வெளிப்பட்டது. விபரங்கள் கீழே தரப்படுகின்றன

	0-3 மாதங்கள்	3 -12 மாதங்கள்	1 -3 ஆண்டுகள்	3- 5 ஆண்டுகள்	5 ஆண்டு களிற்கு மேல்	மொத்தம்
சொத்துக்கள்	ரூபா. "000	ரூபா. "000	ரூபா. "000	ரூபா. "000	ரூபா. "000	ரூபா. "000
மத்திய வங்கியுடன் காசு மற்றும் வங்கி	226,501,435	-	-	-	-	226,501,435
வங்கிகளுடனான மீதி	10,918,990,363	4,701,220,405	-	-	-	15,620,210,767
வியர்பாரத்திற்காக இடம்பெற்ற நிதிச் சொத்துக்கள்					698,759	698,759
கடன்கள் மற்றும் ஏனைய வாடிக்கையாளரிடம் இருந்து பெறவேண்டியவை	15,211,349,211	21,515,869,538	12,694,777,099	6,644,513,063	4,424,125,297	60,490,634,208
ஏனைய சொத்துக்கள்	329,083,419	1,090,065,343	17,655,810	2,901,303	4,835,505	1,444,541,379
மொத்தச் சொத்துக்கள்	26,685,924,427	27,307,155,286	12,712,432,909	6,647,414,366	4,429,659,561	77,782,586,548
பொறுப்புக்கள்						
வங்கிகளிற்குச் செலுத்த வேண்டியவை	526,838,382	2,439,697,383	3,638,650,255	1,879,450,667	-	8,484,636,687
வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டியவை	18,981,797,379	20,594,050,519	5,528,189,022	5,998,708,450	11,525,315,257	62,628,060,626
ஓய்வூதிய நலன்புரி கடப்பாடு	-	-	-	-	806,724,857	806,724,857

ஏனைய பொறுப்புக்கள்	1,847,708,223	347,902,523	39,741,115	116,907,065	391,788,388	2,744,047,313
மொத்தப் பொறுப்புக்கள்	21,356,343,984	23,381,650,425	9,206,580,391	7,995,066,182	12,723,828,501	74,663,469,483
முதிர்வு இடைவெளி	5,329,580,444	3,925,504,860	3,505,852,518	(1,347,651,816)	(8,294,168,941)	3,119,117,065

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1. செயலாற்றல்

வங்கியின் பின்வரும் பிரதான துறைகள் மீதான அவதானிப்புகள் கீழே தரப்படுகின்றன.

(அ) வைப்புக்கள்

வங்கியினுடைய வைப்புக் கட்டமைப்பானது 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த வைப்புக்களின் 61 சதவீதத்தை பிரதிநிதித்துவப் படுத்தியிருந்த உயர்ந்த கிரய நிலையான வைப்புக்கள் அதிகளவு கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. நிலையான வைப்புக்கள் மீதான வட்டிச் செலவினம் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த வட்டிச் செலவினத்தின் 83 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. உயர்ந்த கிரய நிலையான வைப்புக்களில் பெருமளவு தங்கியிருப்பது நிதிகளின் கிரயத்திற்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும்.

(ஆ) கடன் கட்டுப்பாடு

வங்கியின் அடகு முற்பணங்கள் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான வங்கியின் மொத்த கடன் கட்டுப்பாட்டில் 38 சதவீதத்தை கொண்டுள்ளது. அடகு முற்பணங்கள் மீதான அதிகளவான கடன் கவனயீர்ப்பு வங்கியின் திரவத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்களிற்கு எதிரான செயற்பாடற்ற கடன் 2013 இல் 7 சதவீதமாக உள்ளது, முன்னைய ஆண்டிலுள்ள 4 சதவீதத்துடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பைக் காட்டுகின்றது.

4.2. செயற்பாட்டுத் திறமையீனங்கள்

வங்கியானது 2013 திசெம்பர் 31 வரை ஏழு மாகாணங்களில் கிளைச் செயற்பாடுகளால் வழங்கப்பட்ட ரூபா 256,964,719 கூட்டுமொத்தத் தொகையான 2,933 கடன்களிலிருந்து எந்தவொரு கடன் தவணைப்பணத்தையும் அறவிட முடியாதிருந்தது. ஆகவே, வங்கியால் கடனை அனுமதிப்பதற்கும் கடன் கண்காணிப்புக்கும் முறையான பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தனவா என்பது ஐயத்திற்கிடமாக இருந்தது.

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) ஹிக்கடுவ கிளையானது 2011 திசெம்பர் 13 இல் வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ரூபா 10,000,000 தொகையான கடனிலிருந்து எந்தவொரு கடன் தவணைப்பணத்தையும் அறவிட தவறியிருந்தது. கடன்பெறுவோரால் வேண்டப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றப்பட்டிருக்காத போதிலும் கடன்கள் வழங்கப்பட்டிருந்தது. 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறு மொத்த நிலுவையாகவிருந்த கடன் மீதி ரூபா 12,027,397 ஆக இருந்தது.

தலைமை அலுவலகத்தின் கடன் மற்றும் அறவீட்டு திணைக்களத்தால் வழங்கப்பட்ட 2013 மே 22 ஆந் திகதிய கடிதம் மூலம் 14 நாட்களிற்குள் கடனை தீர்ப்பதற்கு வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்பட்டது. தலைமை அலுவலகத்தைப் போல வழங்கப்பட்ட காலத்திற்கு கடனை தீர்ப்பனவு செய்வதற்கு வாடிக்கையாளர் தவறினால் ஈடு வைக்கப்பட்ட ஆதனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தென் மாகாண பிரதேச பொது முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், மாகாண அலுவலகம் கடனை அறவிடுவதற்கு ஏதாவது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது என்பதற்கான சான்றுகள் இருக்கவில்லை.

(ஆ) வங்கியின் தொடங்குகொட கிளை 2011 ஆகஸ்ட் 10 இல் ரூபா 16,819,437 தொகைக்காக தனிப்பட்ட கடனாக “சமஸ்தா லங்கா பிரஜா சன்வர்த்தன சபைக்கு” வழங்கப்பட்ட பத்துக் கடன்கள் மீள்பட்டியலிடப்பட்டிருந்தது. கடன் உடன்படிக்கையின் படியும் திறக்கப்பட்ட கடன் கணக்கின் படியும் மீள் பட்டியலிடப்பட்ட தொகைக்கு இடையில் ரூபா 684,000 ஆன வித்தியாசம் அவதானிக்கப்பட்டது. கடன் மீள் பட்டியலிடப்பட்டிருந்த போதிலும் அறவீடு திருப்திகரமற்றிருந்தது. 2013 திசம்பர் 31 இல் உள்ளவாறு நிலுவையாகவிருந்த முதல் மற்றும் வட்டி முறையே ரூபா 15,285,828 மற்றும் ரூபா 2,606,598 ஆக இருந்தது. கடனை அறவிடுவதற்கு மேல் மாகாண உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

(இ) நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு வழங்கப்பட்ட கடன்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

(I) கடன் உடன்படிக்கையின் படி 12 சதவீத வட்டி வீதத்தில் 2010 நவம்பர் மாதத்தில் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு ரூபா 250,000,000 பெறுமதியான கடன் வழங்கப்பட்டிருந்தது. கடன் ஆறு மாதங்களிற்குள் தீர்க்கப்பட வேண்டிய தேவையுள்ளது. சபையானது உரிய திகதியில் கடனை தீர்ப்பனவு செய்யப்பட்டிருக்காததுடன் வங்கியால் மேலும் ஆறு மாதங்கள் நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.

வட்டி வீதமும் விசேட சபை அனுமதியின் பிரகாரம் 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டிருந்தது. பின்னர் இக் கடன் 2011 ஆகஸ்ட் 31 இல் அறவிடப்பட்டிருந்தது.

இதன் விளைவாக, வங்கியானது வட்டி வீத குறைப்பு காரணமாக ரூபா 11,260,273 ஆன வட்டி வருமானத்தை இழந்திருந்தது.

(II) 12 சதவீத வட்டி வீதத்தில் 2010 ஒத்தோபர் முதல் 2011 பெப்ரவரி வரையான காலத்தின் போது நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு ரூபா 130,473,988 இன்னொரு கடன் வழங்கப்பட்டிருந்தது. கடன் வழங்கிய பின்னர், வட்டி வீதம் வங்கியின் விசேட சபை அனுமதியுடன் 8 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டிருந்தது. இதன்விளைவாக, வங்கியானது, வட்டி வீதம் குறைத்தல் காரணமாக பிரதானமாக ரூபா 2,868,429 தொகை இழந்திருந்தது.

4.3. உள்ளகக் கட்டுப்பாடு

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) குறிப்பிடத்தக்க செயற்பாட்டுப் பகுதிகள் மீதான அனுமதிக்கப்பட்ட மற்றும் ஆவணமயப்படுத்தப்பட்ட உள்ளகக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் செயற்பாட்டில் இருக்கவில்லை. கடன் வழங்கல், அறவீடு மற்றும் கடன் ஆபத்து முகாமைத்துவ கொள்கை மற்றும் அடகு பிடித்தல் செயற்பாட்டு பிரமாணங்கள் இன்னமும் வரைவு படிவத்தில் உள்ளன.

(ஆ) வங்கியின் அளவீட்டு சூத்திரத்தில் செயற்பாடற்ற அடிப்படையில் தற்போதைய கடன் கொள்கை கடன் மீள்நிரப்பல், கடன் விரிவாக்கல், கடன்களின் பிந்திய ஊடுருவல் மேற்பார்வை, கடன் முதிர்வற்ற தீர்ப்பனவு, கடன் விலையிடல் மற்றும் கடன்பெறுவோருக்கான தொழில்நீதியான வட்டி வீதங்கள் வழங்கல், வட்டி கணிப்பீட்டிற்கான ஏற்றுக்கொள்ளக் கூடிய நடைமுறைகள் மற்றும் அதிகாரங்கள் மற்றும்

கடன் பதிவழிப்புகள் மற்றும் கடன் கணக்குகளை வகைப்படுத்தல் என்பவற்றிற்காக விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.

- (இ) வருடாந்த கடன் மீளாய்வொன்றை நடத்துவதற்கும் கடன்பெறுவோரின் கடன் நிலைகளை நாளதுவரையாக்குவதற்கும் பொறிமுறையெதுவும் இருக்கவில்லை.
- (ஈ) கிளைச் செயற்பாடுகளிற்காக முறைப்படி வடிவமைக்கப்பட்ட உள்ளக கட்டுப்பாட்டு கைநூல் கிடைக்காமை காரணமாக கிளைச் செயற்பாடுகளுக்கிடையில் முறையீனங்கள் அவதானிக்கப்பட்டது.
- (உ) காகிதாதி, பொருளிருப்பு, பரிசுப்பொருள் விடயங்கள், பாஸ் புத்தகக் கட்டுப்பாடு, நிலையான வைப்புக்கள் மற்றும் அடகு ஏலமிடல் போன்றவற்றிற்கு சில முக்கியமான பதிவேடுகள் கிளைகளால் பேணப்பட்டிருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது.

4.4. முகாமைத்துவ திறமையீனங்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) கிராம பிரதிநிதிகளால் சேகரிக்கப்பட்ட பணம் சம்பந்தப்பட்ட கிளைகளிற்கு கையளிக்காமல் கருத்திற்கொள்ள வேண்டிய காலமாக வைத்திருந்ததென அவதானிக்கப்பட்டது (உதார: பேருவளை கிளை)
- (ஆ) இலங்கை மத்திய வங்கி வங்கிக்கு தேவைப்பட்ட போதிலும், வங்கியானது கடன் பெறுவோருக்கு வழங்கப்பட்ட குறிப்பிடத்தக்க கடன் வசதிகளிற்காக காலமாக தனிப்பட்ட இழப்பிற்காக (threshrld) நம்பிக்கை பொறுப்பொன்று தாபிக்கப்பட்டிருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது

4.5 மோசடித் தன்மையான கொடுக்கல் வாங்கல்கள்

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) அரசு நிறுவனங்களிற்கு சொந்தமான ரூபா 2,985,550 தொகையான காசோலைகள் நிறுவனத்தினுடைய வங்கிக் கணக்கிற்கு வைப்புச் செய்வதற்குப் பதிலாக மேற்குறிப்பிட்ட நிறுவனத்தின் ஊழியரால் போலி அடையாள அட்டையொன்றை சமர்ப்பித்து கஹவத்த கிளையில் புதிதாக திறக்கப்பட்ட தனிப்பட்ட ஒருவரின் சேமிப்புக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டிருந்தது. வங்கியின் அலுவலக உதவியாளர் காசாளராக பதில்கடமை புரிந்த சில சந்தர்ப்பங்களில் கணக்கிலிருந்து மீளெடுப்புகள் செய்யப்பட்டிருந்தது என அவதானிக்கப்பட்டது. கொடுப்பனவுகளிற்காக பிராந்திய அலுவலகங்களின் முன்னங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை என மேலும் அவதானிக்கப்பட்டது. மேற்சொல்லப்பட்ட அலுவலக உதவியாளரால் கையாள்வதற்கு கிளையின் பாதுகாப்பு பெட்டகத்தின் பதில் திறப்பு அனுமதிக்கப்பட்டிருந்தமையும் அவதானிக்கப்பட்டது. இது தொடர்பிலுள்ள புலனாய்வுகள் இன்னமும் செயற்பாட்டில் உள்ளது.
- (ஆ) வங்கியின் பதுளை கிளையானது தனிப்பட்ட வெளிநாட்டு பிரயாண நோக்கத்திற்காக ரூபா 1,500,000 தொகைக்காக வாடிக்கையாளர் ஒருவருக்கு நிலையான வைப்பு பற்றுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. 2012 ஒக்தோபர் 17 இலேயே கணக்கு திறக்கப்பட்டிருந்த போதிலும் 2012 ஆகஸ்ட் 03 இல் வாடிக்கையாளருக்கு மீதி உறுதிப்படுத்தல் கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது.

4.6 இனங்காணப்பட்ட நட்டங்கள்

வங்கியால் பேணப்பட்ட பதிவேடுகளின் பிரகாரம் பின்வரும் உள்ளக அடகு பிடித்தல் நட்டங்கள் கணக்காய்வில் அவதானிக்கப்பட்டது.

நட்டத்தின் தன்மை	நட்டத் தொகை
	ரூபா
வங்கியால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை கருத்திற் கொள்ளாமல் அடகு முற்பணங்கள் வழங்கல்	18,493,061
கன்தர மற்றும் தெவிடுவர கிளைகள் இரண்டினதும் அடகு உத்தியோகத்தர்கள் தங்கப் பிணைகளிற்கு பதிலாக போலி ஆபரணங்கள் எடுத்திருந்ததுடன் முற்பணங்களும் வழங்கப்பட்டிருந்தது.	7,580,500

	26,073,561

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகளும் மேற்கொள்ளப்பட்டன.

- கணக்குகளில் இது தொடர்பில் ரூபா 3,128,020 ஆன ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் வங்கியால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை கருத்திற்கொள்ளாமல் அடகு முற்பணங்கள் வழங்குதல் தொடர்பாக புலனாய்வுகள் இன்னமும் செயற்பாட்டில் உள்ளன.
- வங்கியானது காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கான அறிவுறுத்தல்கள் தாமதப்பட்டமை காரணமாக 2014 ஆகஸ்ட் இறுதி வரை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடமிருந்து போலி ஆபரணங்கள் மீதான நட்டத்தை அறவிடுவதற்கு முடியாதிருந்தது.

4.7 சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல்கள்

வங்கியானது 2012 இல் பொதுத் திறைசேரிக்கு ரூபா 500 மில்லியன் தொகையும் 2013 இல் மேலும் ரூபா 500 மில்லியன் அனுப்பியிருந்தது. எவ்வாறாயினும், வங்கியானது, உரிய காலப்பகுதிகளிற்கான முற்கொடுப்பனவுகளாக அத்த தொகைகளை தவறவாக கணக்கிட்டிருந்தது.

4.8 தாமதப்பட்ட செயற்திட்டங்கள்

பிரதான வங்கியியல் முறைமையின் (சீபீஎஸ்) அமுலாக்கலிலுள்ள தாமதம்

கைப்பணப்படி மற்றும் பொருத்தமான வரிகள் என்பவற்றை தவிர்த்து ரூபா 116,422,678 கிரயத்தில் 2011 திசெம்பர் 9 இல் வங்கிக்கும் இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள இரண்டு தனியார் தொழில்நுட்ப (ஐரீ) கம்பனிகளிற்கு இடையில் பிரதான வங்கியியல் முறைமைக்காக மூன்று உடன்படிக்கைகள் கைசாத்திடப்பட்டிருந்தது. பின்னர், இது தொடர்பில் இன்னொரு உடன்படிக்கை ரூபா 44,812,678 கிரயத்தில் 2012 செப்டெம்பர் 18 இல் வங்கிக்கும் இலங்கையிலுள்ள தகவல் தொழில்நுட்ப (ஐரீ) கம்பனிகளிற்கு இடையில் கைசாத்திடப்பட்டிருந்தது. வங்கியானது 2013 திசெம்பர் 31 வரை இந்த நோக்கத்திற்காக ரூபா 175,234,390 ஆன கிரயமொன்று மேற்கொண்டிருந்தது. எவ்வாறாயினும், 266 கிளைகளில் 131 கிளைகள் மாத்திரம் தற்போது வரை இந்த முறைமையின் கீழ் மேவப்பட்டிருந்ததுடன் தனியார் கம்பனியொன்றால் செய்யப்பட்ட முறைமைக் கணக்காய்வின் மூலம் முறைமைகள் தொடர்பில் 93 வழக்கள் இனங்காணப்பட்டிருந்தது. அதில் சில விடயங்கள் தீர்வு காணப்பட்டிருந்ததுடன்

சில விடயங்கள் வங்கியின் சேவை வழங்குனர் அல்லது தகவல் தொழில்நுட்ப பிரிவால் தீர்வு காணப்பட வேண்டியிருந்தது.

5 கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

5.1 கூட்டிணைந்த திட்டம்

வங்கியால் 2011- 2015 வரையான காலத்திற்காக கூட்டிணைந்த திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது. எய்தப்பட வேண்டியிருந்த ஆனால் மீளாய்வாண்டின் போது அடையப்படாதிருந்த இலக்குகள் கீழே பொறிப்பாக்கப்பட்டுள்ளன.

விடயம்	இலக்குகள்	உள்ளபடியானது	முரண்
	ரூபா “மில்	ரூபா “மில்	ரூபா “மில்
வரிக்குப் பின்னரான இலாபம்	1,442,577	204,794	1,201,783
முதலீடுகள்	22,746,514	15,620,910	7,125,604
கடன் மற்றும் முற்பணங்கள் (தேறியது)	65,123,301	60,490,634	4,632,667
வாடிக்கையாளர் வைப்புக்கள்	81,205,319	62,628,061	18,577,258

- கூட்டிணைந்த திட்டத்தின் பிரகாரம், 2013 திசெம்பர் 31 இன் வங்கியானது 4 சதவீதத்திற்கு கீழே செயற்பாடற்ற கடன் விகிதத்தை பேணுவதற்கு இலக்கிடப்பட்டிருந்த போதிலும் இது 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறு 7 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது.
- வங்கியானது 2013 ஆம் ஆண்டில் 375 வரை கிளைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் ஏரீளம் வலையமைப்பை தொடங்குவதற்கும் இலக்கிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், 265 கிளைகள் மாத்திரமே செயற்பாட்டில் உள்ளதுடன் ஏரீளம் வலையமைப்பு மீளாய்வாண்டு இறுதிவரையும் தாபிக்கப்பட்டிருக்கவில்லை.

5.2 கொள்வனவுத் திட்டம்

வங்கியானது 2013 ஆம் ஆண்டிற்காக கொள்வனவு திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

5.3 பாதீட்டுக் கட்டுப்பாடு

பாதிடப்பட்டவற்றிற்கும் உள்ளபடியான விடயங்களுக்கும் இடையில் 40 சதவீதம் முதல் 204 சதவீதம் வரையான முரண்கள் அவதானிக்கப்பட்டது. ஆதலால் பாதீடானது வினைத்திறனான முகாமைத்துவ கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. அத்தகைய சில சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

விடயம்	பாதிடப்பட்டது		முரண்	
	ரூபா "மில்	உள்ளபடியானது ரூபா "மில்	ரூபா "மில்	%
காசு மற்றும் குறுகிய கால நிதிகள்	500,000	226,501	273,499	54.7
ஏனைய சொத்துக்கள்	5,200,000	1,700,174	3,499,826	67.3
ஏனைய வருமானம்	386,740	553,772	167,032	43.2
கட்டணம் மற்றும் தரகுச் செலவினங்கள்	126,829	73,847	52,982	41.8
கடன் நட்டங்களிற்கான ஏற்பாடுகள்	180,249	547,184	366,935	203.6
ஏனைய மேந்தலைச் செலவினம்	393,608	235,015	158,593	40.3

4. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலுள்ள குறைபாடுகள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13(7) (அ) ஆம் பிரிவின்படி வழங்கப்பட்ட என்னுடைய விரிவான அறிக்கை மூலம் வங்கியின் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தொடர்பில் விசேட அவதானம் கோரப்படுகின்றது.

- (அ) கடன் நிர்வாகம்
- (ஆ) மனித வள முகாமைத்துவம்
- (இ) நல்லாளுகை
- (ஈ) அடகு பிடித்தல்
- (உ) இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்களுடன் இணங்குதல்
- (ஊ) பாதீட்டுக் கட்டுப்பாடு
- (எ) பதவியணியினர் கிரயம்
- (ஏ) வியாபார ஊக்குவிப்பு நடவடிக்கைகள்